



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 15]

CHENNAI, WEDNESDAY, APRIL 10, 2019
Panguni 27, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part VI—Section 2

Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages.</i>
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS	
Loss of Certificates	66-67

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

<i>C.N.C. Number</i>	<i>Name of the Candidate and Institution</i>	<i>Register Number and Certificate Number</i>	<i>Month and Year</i>	<i>Details of Examination</i>	<i>Reference Number and Date</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/34/2019.	Angusamy, P. (20-11-1983)	463280 JE 563379	August 2000	Typewriting English Junior Second Class	கடித எண் 122175/டீடி(3)/2018, 11-3-2019.
No. VI(2)/35/2019.	Saravanan, S. (21-05-1973)	29431 C.C.A.043370	June 2015	Computer on Office Automation First Class	கடித எண் 122095/டீடி(3)/2018, 19-3-2019.
No. VI(2)/36/2019.	Nishanth, J. (04-09-2000)	331398 GTE 231787	August 2018	Typewriting Tamil Junior First Class	கடித எண் 100733/டீடி(3)/2018, 22-3-2019.
No. VI(2)/37/2019.	Elumalai, N. (05-05-1987)	362644 GTE 242715	August 2018	Typewriting Tamil Senior Second Class	கடித எண் 101440/டீடி(3)/2018, 22-3-2019.
No. VI(2)/38/2019.	Rekha, M. (22-06-1982)	740234 JR 818419	February 2013	Typewriting Tamil Junior First Class	கடித எண் 102236/டீடி(3)/2019, 22-3-2019.
		311458 JE 00759096	August 2003	Typewriting English Junior First Class	

K. விவேகானந்தன்,
தலைவர்,
தேர்வு வாரியம்,
சென்னை-600 025.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு/ சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும் தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/39/2019.	D. Reeta (Private)	0960986 TT2 850749	June 2009	ஆசிரியர் கல்வி பட்டயம்	ந.க. எண் 006069/சி2/2019 8-3-2019.
		1060041 DTE 980560	June 2010		

செ. அமுதவல்லி,

செயலாளர்,

மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம் மற்றும்
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.

No. VI(2)/40/2019.

சென்னை:

மணிகண்டன், G.	910467 934904	April 2012 September 2014	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 5003487/D/2019, 16-3-2019.
S. அம்பேத்கர்	908348	April 2016	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 207082/D/2019, 16-3-2019.
காஞ்சிபுரம்:				
K. கோபி	310123	May 2015	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 331587/D/2019, 16-3-2019.
திருவண்ணாமலை.				
சாம்பவி, R.	807303	January 2018	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 5002848/D/2019, 16-3-2019.

No. VI(2)/41/2019.

தஞ்சாவூர்.

S.B. சபரிநாதன்	806656	January 2018	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 222620/D/2019, 16-3-2019.
காஞ்சிபுரம்.				
R. ஹேமாவதி	934554	September 2014	எட்டாம் வகுப்பு (குனித்தேர்வர்)	ந.க. எண். 500341/D/2019, 21-3-2019.

இரா. வீரக்குமார்,

துணை இயக்குநர்,

(பல்வகைத் தேர்வுகள்)

அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.